1995 ஏப்ரல் 20]

366—

புதுக்கோட்டை-சென்னை சொகுசுப் பேருந்து இயக்குதல்

30163*—திரு சி. குழந்தைவேலு:**

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சொகுசுப் பேருந்து இயக்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

மாண்புமிகு திரு. கே.ஏ. செங்கோட்டையன், போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை

திரு. சி. குழந்தைவேலு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இல்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்லிவிட்டார்கள். மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஆட்சியில் இல்லை என்ற சொல்லுக்கே இடம் இல்லை என்ற வகையில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கேட்டவர்களுக்கு எல்லாம் பஸ் வழங்கி வருகிறார்கள். எங்களுடைய புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையின் தலைநகரமாகும். இங்கேயிருந்து தினசரி வியாபாரிகளும், பொதுமக்களும் சென்னைக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி சென்னைக்கு வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டாவது ஒரு சொகுசு பேருந்து விடுவதற்கு ஆவன செய்வார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு பேருந்து விட வேண்டுமென்று கேட்டார்கள். அங்கே பேருந்துகள் விடப்பட்டு இருக்கின்றன. அவர் சூப்பர் டிலக்ஸ் கேட்கிறார். அதிலே தான் பிரச்சினை இருக்கிறது. சூப்பர் டிலக்ஸ் நேரடியாக புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்குகிறபோது அதிலே பயணம் செய்கின்றவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆகவேதான் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு செல்கின்றவர்கள்

மதுரை வழியாக வருகின்ற பல்வேறு பேருந்துகள், சொகுசு பேருந்துகள் அந்த வழியாக வருகின்ற காரணத்தால் தேவையில்லை என்று நான் குறிப்பிட்டேன். ஆகவே அதற்கு சாத்திய கூறுகள் இல்லை.

திரு. சி. குழந்தைவேலு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சூப்பர் டிலக்ஸ் விடாவிட்டால் ஒரு பஸ் பை-பாஸிலிருந்தாவது விடுவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே.ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்ட கேள்வி பை-பாஸில் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். அதை பேருந்து நிலையத்திற்கு வேண்டும் என்றாலும் திருப்பி அந்த வழியாக செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கையையே மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். உடனடியாக விட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள். ஆகவே மிக விரைவாக சூப்பர் டிலக்ஸ் என்ற பேருந்து விடுவதற்கு மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10-30

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 367, திரு. காஞ்சி பன்னீர்செல்வம், இருக்கையில் இல்லை.

வினா எண் 368, திரு. சா. பன்னீர்செல்வம், இருக்கையில் இல்லை.

வினா எண் 369, திரு. கே. தவசி, இருக்கையில் இல்லை.

வினா எண் 370, திரு. ஆ. செல்லதுரை, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்.

370—

நங்கைமொழி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல்

*34342—**திரு ஆ. செல்லதுரை:**

மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—